[பேரவைத் தலைவர்] [2021 பிப்ரவரி 5

பின்னர், பேரவை பிற்பகல் 2–55 மணிக்கு மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப் பெறாமல் ஒத்திவைக்கப்பெற்றது.

---

9. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

(அ) சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

25. மத்திய காசநோய் பிரிவின் உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டிற்குள் தேசிய நோய்ப்பரவல் குறித்த ஆய்வுடன் சேர்த்து மாநில அளவிலான நோய்ப்பரவல் குறித்த ஆய்வினையும் மேற்கொள்வதற்கு தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) பிரிவு 16(bb)–ன்கீழ், நிதி (சம்பளங்கள்)த் துறையால் 5–9–2020 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 332–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) 22(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

26. எண்ணூர் கழிமுகப் பகுதியிலுள்ள சாம்பல் துகள்களை தாவர வழி மாசு நீக்கத்திற்கான கள வழி மாதிரி ஆய்விற்கான ஒப்பந்த ஆலோசனை சேவைகளை/பணிகளை, பரிந்துரையின் அடிப்படையில் திருவாளர்கள் பிச்சாண்டிகுளம், காடுகள் ஆலோசனை நிறுவனம், ஆரோவில் அவர்களுக்கு ஒப்படைப்பது குறித்து, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) பிரிவு 16(bb)–ன்கீழ், நிதி (சம்பளங்கள்)த் துறையால் 29–9–2020 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 356–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) 22(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

27. 2017 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமை விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது

2021 பிப்ரவரி 5]

குறித்து 13–10–2020 ஆம் நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நிதி அலகு, நிதி 1(1)–ன் அரசாணை (நிலை) எண் 563–இல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 111 பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

28. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பிற்கு திருத்தம் செய்தது குறித்து 27–6–2020 ஆம் நாளிட்ட எண் தநாமிஒஆ/வவி/7–42–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 182 பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

29. 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளுக்கு திருத்தம் செய்தது குறித்து 13–7–2020 ஆம் நாளிட்ட வணிக வரி மற்றும் பதிவுத் (வி1) துறையின் அரசாணை (நிலை) எண் 107–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 58(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

30. 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீர்வு செய்ய வேண்டிய பொருள் (தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டவை) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (8)த் துறையின் 22–10–2019 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 39–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

31. புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழின் பகுதி V (எண் 50)–ன் விதி இணைப்பில் வருவாய் துறையின் அறிவிக்கை SRO A–1252, நாள் 23–12–1964–ல் வெளியிடப்பட்ட விதிகளை நீக்கம் செய்து விட்டு, அதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகளை இயற்றியது குறித்து சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையங்கள் (அநி4–2) துறையின் 3–9–2020 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 114–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 22/1959) 116(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

32. 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 18/2017) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) ஆம் உட்பிரிவில் "இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு" மற்றும் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் (திருத்தம்) திருத்த சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 31/2017) திருத்தியவாறு 5 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் "ஐந்து கடற்கல் தொலைதூரம்" ஆகியன 14–6–2018 ஆம் நாள் முதல் செயலுக்கு வரும் என நிர்ணயம் செய்தது குறித்து கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் (மீன்.4) துறையின் 14–6–2018 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 118–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் [தமிழ்நாடு சட்டம் 8/1983) 26 (3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]

33. 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 18/2017) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) ஆம் உட்பிரிவில் "இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு", 5 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் "ஐந்து கடற்கல் தொலைதூரம்" என்பது ஏற்கெனவே 14–6–2018 அன்று நடைமுறைக்கு வந்தது தவிர, மேற்கூறிய சட்டத்தின் இதர பிரிவுகள் 17–2–2020 ஆம் நாள் முதல் செயலுக்கு வரும் என நிர்ணயம் செய்தது குறித்து கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் (மீன்.4) துறையின் 17–2–2020 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 35–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 8/1983) 26 (3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

34. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் விதிகளை முழுவதுமாக இரத்து

2021 பிப்ரவரி 5]

செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் விதிகளை இயற்றியது குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் (மீன்.4) துறையின் 17–2–2020 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 36–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 8/1983) 26 (3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

35. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) விதிகளை இயற்றியது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ1(2)) துறையின் 22–6–2017 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 112–ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [2016 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 16/2016) 86 (2) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

36. 2019–2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் இருபத்து ஆறாவது ஆண்டறிக்கை. [1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619–ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

37. 2019–2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முப்பத்து ஒன்றாவது ஆண்டறிக்கை. [1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1989) 51(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

38. 2019–2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதிக் கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கை. [1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1989) 35(3) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

[*2021 பிப்ரவரி 5*

39. 2019–2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் ஐம்பத்து ஐந்தாவது ஆண்டறிக்கை. [*1956* ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் *1/1956*) *619*–ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

40. 2018–2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் நாற்பத்து ஐந்தாவது ஆண்டறிக்கை. [*1956* ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் *1/1956*) *619*–ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

41. 2018–2019 ஆம் ஆண்டிற்கான அரசு ரப்பர் கழகத்தின் முப்பத்து ஐந்தாவது ஆண்டறிக்கை. [*1956* ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் *1/1956*) *619*–ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

42. 2017–2018 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆண்டறிக்கை. [*2012* ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு சட்டம் (தமிழ்நாடு சட்டம் *22/2012*) *27*(*2*) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

43. 2018–2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆண்டறிக்கை. [*2012* ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு சட்டம் (தமிழ்நாடு சட்டம் *22/2012*) *27*(*2*) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

44. 2017–2018 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் இருபத்து மூன்றாவது ஆண்டறிக்கை. [*1982* ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் *33/1982*) *8*(*5*) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ்–ஆங்கிலம்)

45. 2016–2017 ஆம் ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள். [*1978* ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் *30/1978*)

2021 பிப்ரவரி 5]
26(*3*) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

46. 2016–2017 ஆம் ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் தணிக்கை அறிக்கை. [*1978* ஆம் ஆண்டு *அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்தின்* (தமிழ்நாடு *சட்டம் 30/1978*) *26*(*3*) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது.] (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

47. 2016–2017 ஆம் ஆண்டிற்கான உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் தொகுப்பு தணிக்கை அறிக்கை. [*2014* ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைச் சட்டத்தின் (தமிழ்நாடு *சட்டம் 24/2014*) *20* பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது]. (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

—ஏதுமில்லை—

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS